

1. விண்ணப்பதாரரின் விபரங்கள்

விண்ணப்பம் 1

விண்ணப்பம் 2/வாழ்க்கைத்துணை

வாழ்க்கைத்துணை இனை விண்ணப்பதாரர் எனில் ஆம் இல்லை

1.1 முழுப் பெயர் (தீரு/திருமதி/செல்வி)														
1.2 பிறந்த திகதி (தி/மா/வ)	<table border="1"><tr><td></td><td></td></tr></table> <table border="1"><tr><td></td><td></td></tr></table> <table border="1"><tr><td></td><td></td></tr></table>							<table border="1"><tr><td></td><td></td></tr></table> <table border="1"><tr><td></td><td></td></tr></table> <table border="1"><tr><td></td><td></td></tr></table>								
1.3 வதுவிட முகவரி														
1.4 வதுவிட தொலைபேசி இல. மின்னஞ்சல்	<table border="1"><tr><td></td><td></td><td></td><td></td><td></td><td></td><td></td></tr></table>								<table border="1"><tr><td></td><td></td><td></td><td></td><td></td><td></td><td></td></tr></table>							
1.5 தேசிய அடையாள அட்டை இல.	<table border="1"><tr><td></td><td></td><td></td><td></td><td></td><td></td><td></td></tr></table>								<table border="1"><tr><td></td><td></td><td></td><td></td><td></td><td></td><td></td></tr></table>							
1.6 திருமண நிலை														
1.7 பிள்ளைகள் மற்றும் ஏனைய தங்கியிருப்போர்														
1.8 இலங்கை பிரதேசம் அல்லது பிரஜா உரிமை உள்ளவரா?	ஆம் <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/>														

2. தொழில் பற்றி விபரங்கள்

2.1 தொழில் வழங்குனர் விபரம்														
2.2 தொழில் புரியும் வருடங்கள்														
2.3 முகவரி														
2.4 தொலைபேசி இல.	<table border="1"><tr><td></td><td></td><td></td><td></td><td></td><td></td><td></td></tr></table>								<table border="1"><tr><td></td><td></td><td></td><td></td><td></td><td></td><td></td></tr></table>							
2.5 வணிகத்தின் தன்மை														
2.6 பதவி நிலை														
2.7 நிலையான கொடுப்பனவுகளுடன் நிகரான சம்பளம்														
2.8 சம்பளம் ஏற்கனவே ஒழுமு இற்கு ஏற்கபடுகின்றதா	ஆம் <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/>	ஆம் <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/>														
a. முன்னாள் தொழில் வழங்குனரின் பெயர்														
b. காலம்														
c. பதவிநிலை														

3. விண்ணப்பத்தாரர் கொண்டுள்ள சொத்துக்கள்

3.1 காணி, கட்டடம், வாகனம்

முகவரி	விபரம் (தறைப்பற்பளவு மற்றும் ஏனைய)	உரிமை	பெறுமதி	அடகு (இருப்பின்)

3.2 பங்குகள் - திறைசேரி முறைகள்

வகை	நிறுவன பெயர்	பங்கு - திறைசேரி	பெறுமதி

3.3 ஆயுள் காப்புறுதிகள்

காப்புறுதி உரிமையாளர்	நிறுவனம்	காப்புறுதி இல.	பெறுமதி	கட்டுப்பணம்	கோரப்பட்டது

3.4 வங்கிக்கணக்குகள்

கிளை	கணக்கு வகை	கணக்கு இல.	கணக்கு தீக்தி	தங்போதைய மீதி	வட்டி
சேமிப்பு					
நடைமுறை					

4. கடன் விபரங்கள்

4.1 கோரப்பட்டுள்ள கடன் தொகை	:	ரூ.
4.2 நிர்ணயிக்கப்பட்ட வேண்டி வட்டி விகிதம்	:	1 வருடம் <input type="checkbox"/> 2 வருடங்கள் <input type="checkbox"/> 5 வருடங்கள் <input type="checkbox"/> 10 வருடங்கள் <input type="checkbox"/>
4.3 திரும்பச் செலுத்த தேவையான காலம்	:
4.4 கடன் பெற்றுக்கொள்ளும் நோக்கம்	:	(காணி கொள்வனவு/வீட்டு நிர்மாணம்/வீடு கொள்வனவு/காணி வாங்கி வீட்டு நிர்மாணம்/அடுக்குமாடி நிர்மாணம்/தங்போது வீட்டை/புனர் நிர்மாணம்)
4.5 இக்கடன் நிர்மாணம், புனர்நிர்மாணம்	:	ரூ.
4.6 விண்ணப்பதாரர் பங்களிப்பு	:	BOQ தயாரிப்பு
4.7 செலவு செய்துள்ள தொகை தேவைப்படும் சலுகைக்காலம்	:	வீட்டை நிர்மாணிக்க காணி கொள்வனவிற்கு ரூ. ரூ.
தேவைப்படும் சலுகைக்காலம்	
4.8 கொள்வனவு செய்யப்படவுள்ள வீட்டின் சதுர அடி பரப்பு	:	சது.அடி/மீ.
		ஆம்/இல்லை
		ஆம்/இல்லை
4.9 கொள்வனவு விலை	:

5. பிணையாக வழங்கப்படும் சொத்துக்கள்

பிணையாக முன்வைக்கப்படும் சொத்துக்களின் விபரங்கள்

இடம்	நிர்வாகி		
திட்ட இல	தொகுதி இல	அளவு	உரிமை
காணியின் பெயர்	நிலாளவு	நிர்மாணிப்பதாயின் சதுர அடி	
வாழ்வாள் சொத்துரிமையின் பெயர் (இருப்பின்)	வியாபார நிறுவனத்தின் பெறுமதி		

தற்போதைய உடைமை

காலியாக உள்ளது / குடியிருக்கப்படுகிறதுகுத்தகைக்கு விடப்பட்ட (குறிப்பிடவும்).....

வீடு வாங்குதல் / தொடர் குடியிருப்பு (உபார்த்தமண்டு)

விற்பனையாளரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல், விற்பனை பத்திரம் (Sales Deed) கையொப்பமிடும் நேரத்தில் காலியாக உள்ள உடைமையை ஒப்படைப்பது கட்டாயமாகும்.

6. விண்ணப்பதாரரின் மாதாந்த வருமானம் மற்றும் செலவினங்கள்

(வருமானத்தை உறுதிசெய்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்)
வருமானங்கள்

முறை		விண்ணப்பதாரர்	வாழ்க்கைத்துணை	செலவுகள்		
தொழில்	ஆர்ம்ப வேறு கொடுப்பனவு			வீட்டு வாடகை		
வணிகம்				வீட்டு அன்றாட செலவுகள்		
நிபுணத்துவம்				பிள்ளைகள் கல்வி		
தொழிற்சாலை				நிபுணத்துவம்		
விவசாயம்				பயம்		
வட்டி				மருத்துவம்		
பங்குலாபம்				கடன் மீள்செலுத்துதல்		
வாடகை/குத்தகை				கடன்னடை கொடுப்பனவு		
ஏனைய				வட்டி வரி		
மொத்தம்				மின்சாரம் எரிபொருள்		
				காப்புறுதி		
				தங்கியிருப்போர்		
				ஏனைய		
				மொத்தம்		

7. கடந்த 03 வருடங்களுக்கான வருமான வரி

கடந்த 03 வருடங்களுக்கான வருமான வரி

மொத்தம்	விண்ணப்பம் 1	விண்ணப்பம் 2	விண்ணப்பம் 1	விண்ணப்பம் 2	விண்ணப்பம் 1	விண்ணப்பம் 2
வருமானம்						
வருமான மதிப்பீடு						
வரிக்குரிய வருமானம்						
மொத்தம்						

8. விண்ணப்பதாரிக்கு தற்போதுள்ள பொறுப்புக்கள்

கடன் விண்ணப்பதாரி விண்ணப்பதாரிகள் அல்லது இணை விண்ணப்பதாரியுடன் இவ்வங்கியில் அல்லது கடன் நிறுவனங்களில் கடன் பெற்றிருப்பின் அல்லது விண்ணப்பத்திருக்கும் சகல கடன்கள் கொள்வனவு ஓப்புந்தங்கள் குத்தகை மற்றும் கடன் பற்றிய விபரம்

கடனாளியின் பெயர்	பெற்ற தொகை	தற்போது செலுத்த வேண்டியது	மாதாந்த தவணை	பிணை	மீன் செலுத்த வேண்டிய காலம்	நோக்கம்

9. வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

9.1 நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறீர்களா? ஆம் இல்லை

9.2 நாட்டின் பெயர்? (ஆழைமளில்)

9.3 கடன் வசூல் செய்யப்படும் முறை.

ஏ. தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு PFCA USD / GBP / EUR

அல்லது

ஒ. தனிப்பட்ட பேரேடு கணக்கு PLA உள்நாட்டுப் பணம் / வெளிநாட்டுப் பணம்

- PFCA - ஸிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு
- PLA - தனிப்பட்ட பேர் கணக்

10. இந்த வங்கி அல்லது வேறு ஏதேனும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் இருந்து கடந்த காலங்களில் நிதி வசதிகளைப் பெற்றிருப்பின் அவற்றின் விபரங்கள் (செலுத்தி முடிந்தவை)

வங்கி	கிளை	தொகை	பெற்றுக்கொண்ட ஆண்டு	நிறைவு செய்த ஆண்டு

11. விண்ணப்பதாரி ஏற்க வேண்டிய செலவுகள்

அடகு பின்னமுறிக் கட்டணங்கள்	<p>ரூ.5.0 மில். வரை</p> <p>ரூ.5.0 மில். இலிருந்து ரூ.25.0 மில். வரை</p> <p>ரூ.5,00,000/-</p> <p>ரூ.5,00,001/-இலிருந்து ரூ.25,00,000 வரை</p> <p>ரூ.25,00,000/- மற்றும் அதற்கு மேல்</p> <p>ரூ.25,00,000/-</p> <p>ரூ.25,00,001/- மற்றும் அதற்கு மேல்</p> <p>கூட்டு ஆதனங்களுக்கு</p>	<p>1% (ரூ.1.0 மில். மற்றும் குறைவான MBD கஞ்சு குறைந்தபட்சம் ரூ.10,000/-)</p> <p>ரூ.50,000/-</p> <p>ரூ.50,000/- + நிலுவைத் தொகையின் 0.5%</p> <p>ரூ.150,000/-</p> <p>ரூ.150,000/- + 0.25%</p> <p>மேலதிகமாக ரூ.20,000/-</p>																					
* அரசாங்கத்தின் தீவைகள் மற்றும் முத்திரைக் கட்டணங்களுக்கு உட்பட்டது.																							
உரித்து சான்றிதழ் கட்டணங்கள்	ரூ 7,500/- + அரசின் வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள்																						
கூட்டு ஆதன உட்கைகளுக்கான உரித்து சான்றிதழ் கட்டணங்கள் (ஏற்புடையதாயின்)	<p>ரூ 10,000/-</p> <p>+ அரசின் வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள்</p>																						
அடகுக் காப்புறுதி வட்டி வீதங்கள் (MPP)	<p>அங்கீகிக்கப்பட்ட தொகை, கடன்பெறுவாரின் வயது மற்றும் சுகாதார நிலைமையில் தங்கியிருக்கும்.</p> <p>கடன் வசதி பூர்த்தி செய்யப்படுகையில் உறுதிப்படுத்தப்படும்.</p>																						
தீவிபத்துக் காப்புறுதி (ஏற்புடையதாயின்)	<p>மதிப்பீட்டு / கட்டுமான செலவினங்களில் தங்கியிருக்கும்.</p> <p>கடன் வசதி பூர்த்தி செய்யப்படுகையில் உறுதிப்படுத்தப்படும்.</p>																						
மதிப்பீடு	<table border="1"> <thead> <tr> <th>மதிப்பீட்டு பெறுமதி</th> <th>மதிப்பீட்டு விகிதம்</th> <th>அதிகப்பட்ச தீர்ட்டப்பட்ட பெறுமதி</th> </tr> </thead> <tbody> <tr> <td>ரூ. 1 மில்லியன் வரை</td><td>ரூ. 5,000 குறைந்தபட்சம்</td><td>ரூ. 5,000</td> </tr> <tr> <td>ரூ. 1 மில்லியனுக்கு மேல் ரூ. 20 மில்லியன் வரை</td><td>ரூ. 750 ஒரு மில்லியனுக்கு</td><td>ரூ. 19,250</td> </tr> <tr> <td>ரூ. 20 மில்லியனுக்கு மேல் ரூ. 50 மில்லியன் வரை</td><td>ரூ. 500 ஒரு மில்லியனுக்கு</td><td>ரூ. 34,250</td> </tr> <tr> <td>ரூ. 50 மில்லியனுக்கு மேல் ரூ. 100 மில்லியன் வரை</td><td>ரூ. 250 ஒரு மில்லியனுக்கு</td><td>ரூ. 46,750</td> </tr> <tr> <td>ரூ. 100 மில்லியனுக்கு மேல் ரூ. 500 மில்லியன் வரை</td><td>ரூ. 100 ஒரு மில்லியனுக்கு</td><td>ரூ. 86,750</td> </tr> <tr> <td>ரூ. 500 மில்லியன் மேல்</td><td>பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது (negotiable)</td><td></td> </tr> </tbody> </table> <p>+ பயணசெலவுகள்</p>		மதிப்பீட்டு பெறுமதி	மதிப்பீட்டு விகிதம்	அதிகப்பட்ச தீர்ட்டப்பட்ட பெறுமதி	ரூ. 1 மில்லியன் வரை	ரூ. 5,000 குறைந்தபட்சம்	ரூ. 5,000	ரூ. 1 மில்லியனுக்கு மேல் ரூ. 20 மில்லியன் வரை	ரூ. 750 ஒரு மில்லியனுக்கு	ரூ. 19,250	ரூ. 20 மில்லியனுக்கு மேல் ரூ. 50 மில்லியன் வரை	ரூ. 500 ஒரு மில்லியனுக்கு	ரூ. 34,250	ரூ. 50 மில்லியனுக்கு மேல் ரூ. 100 மில்லியன் வரை	ரூ. 250 ஒரு மில்லியனுக்கு	ரூ. 46,750	ரூ. 100 மில்லியனுக்கு மேல் ரூ. 500 மில்லியன் வரை	ரூ. 100 ஒரு மில்லியனுக்கு	ரூ. 86,750	ரூ. 500 மில்லியன் மேல்	பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது (negotiable)	
மதிப்பீட்டு பெறுமதி	மதிப்பீட்டு விகிதம்	அதிகப்பட்ச தீர்ட்டப்பட்ட பெறுமதி																					
ரூ. 1 மில்லியன் வரை	ரூ. 5,000 குறைந்தபட்சம்	ரூ. 5,000																					
ரூ. 1 மில்லியனுக்கு மேல் ரூ. 20 மில்லியன் வரை	ரூ. 750 ஒரு மில்லியனுக்கு	ரூ. 19,250																					
ரூ. 20 மில்லியனுக்கு மேல் ரூ. 50 மில்லியன் வரை	ரூ. 500 ஒரு மில்லியனுக்கு	ரூ. 34,250																					
ரூ. 50 மில்லியனுக்கு மேல் ரூ. 100 மில்லியன் வரை	ரூ. 250 ஒரு மில்லியனுக்கு	ரூ. 46,750																					
ரூ. 100 மில்லியனுக்கு மேல் ரூ. 500 மில்லியன் வரை	ரூ. 100 ஒரு மில்லியனுக்கு	ரூ. 86,750																					
ரூ. 500 மில்லியன் மேல்	பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது (negotiable)																						
விண்ணப்பத்தை கையாள்வதற்கான கட்டணம்	<p>கடன் தொகையின் 0.5%</p> <p>(குறைந்தபட்சம் ரூ 15,000/- - உயர்ந்தபட்சம் ரூ 200,000/-)</p> <p>+ அரசின் வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள்</p>																						
மேற்பார்வை கட்டணம்	<p>1) ஆதனத்தை சோதனையிடுதல் 2,000 /-</p> <p>2) கட்டுமான கடன்கள் ஒவ்வொரு சோதனைக்கும் 2,000/- வாடிக்கையாளர்கள் போக்குவரத்து வசதிகளை பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில் போக்குவரத்திற்கான செலவினையையும் மற்றும் மேற்பார்வைக்கான செலவாக ரூபாய் 2,000/- உம் அறவிடப்படும்.</p>																						

* அரச வரிகள் மற்றும் முத்திரைக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

மேலுள்ள தகவல்கள் சரியானவை மற்றும் திருத்தமானவை எனவும், கடன் தீர்மானங்களை பாதிக்கக்கூடிய எந்தவொரு தகவலையும் அறிந்தே மறைத்து வைக்கவில்லை எனவும் நான்/நாம் இத்தால் உறுதி அளிக்கிறேன்/ரோம். எதிர்காலத்தில் எனது/எமது நிதி நிலையில் ஏதேனும் மாற்றும் ஏற்பட்டால், அதனை எழுத்துமூலம் வங்கிக்கு அறிவிக்க நான்/நாம் கட்டுப்படுகிறேன்.:ரோம். கடனுடன் தொடர்புடையதாக செலுத்த வேண்டிய சகல கட்டணங்கள், மீசுச் செலுத்தல்கள், வட்டி ஆகியவற்றுக்காக, பரிந்துரைக்கப்பட்ட எனது/எமது கணக்கில் இருந்து (அல்லது, பரிந்துரைத்த கணக்கில் போதியாவு பணம் இல்லாவிட்டால், உங்களுடன் பேணும் வேறு கணக்கில் இருந்து) பற்று வைக்க நான்/நாம் உங்களுக்கு அங்கோரம் அளிக்கிறேன்.:ரோம். கீழே கையொப்பம் இடுவதன் மூலம், இந்த விண்ணப்பத்துடன் தொடர்புடையதாக தேவைப்படும் தகவல்களை வேலை கொள்வோரிடம் இருந்து, அல்லது வேறேந்த மூலாதாரத்திடம் பெற்றுக் கொடுக்க அத்தகைய ஒவ்வொரு மூலாதாரத்திற்கும் அங்கோரம் வழங்கி, கீழே கையொப்பம் இடுவோருக்கு ஏதேனும் வசதி வழங்கப்பட்டாலோ, வழங்கப்படா விட்டாலோ, இந்த விண்ணப்பம் வங்கியின் உடமையாக இருக்கும் என்பதுடன் இணங்குகிறோம்.

கையொப்பம் (கள்)

திகதி

வங்கி அலுவலரின் கருத்து